

TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED

Regd. Office: G-3, Old No.28A, New No.67, Eldams Road, Alwarpet, Chennai - 600018. Website: www.tcms.bz, E-mail: investors@tcms.bz, Tel.: 044-24330006, Fax: 044-24328252

CIN: L74210TN1986PLCO12791

2nd November 2022

The Listing Department

Bombay Stock Exchange Limited

Phiroze Jeejeebhoy Towers

Dalal Street, Mumbai-400 001

Scrip Code: 526921

National Stock Exchange of India Limited

Listing Division

Exchange Plaza, Bandra-Kurla Complex

Bandra - East, MUMBAI - 400 051

Scrip Symbol: 21STCENMGM

Dear Sir/Madam,

Sub: PUBLICATION OF NOTICE FOR BOARD MEETING OF THE COMPANY TO BE HELD ON 10th NOVEMBER 2022

This is in continuation of our letter dated 1st November 2022 and pursuant to SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached copy of the publication of Notice of Board Meeting of the company as published in TRINITY MIRROR (ENGLISH) & MAKKAL KURAL (TAMIL) on 2nd November 2022.

Kindly take the same on your records.

Thanking you,

Yours faithfully,

FOR TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED

COMPANY SECRETARY

Encl: as above

Corporate Office: Grease House, Zakaria Bunder Road, Sewri-West, Mumbai - 400 015.

Tel.: 022-24156538 / 24156539, Fax: 022-24115260

Finance Ministry proposes common income tax return forms for all taxpayers

In a bid to make tax return filing simpler and less time-consuming, finance ministry has proposed a common ITR form by merging all the existing returns of income except ITR 7.

However, the current ITR 1 and ITR 4 will continue, according to the ministry notification. With this, the taxpayers will have an option to either file the return in the existing (ITR1 or ITR4) or the proposed common ITR, at their convenience.

Under the common ITR, all the taxpayers will have to give certain basic information and details of bank accounts. Schedules for computation of total income, computation of tax, and a schedule for the tax payments will be applicable for all.

The tax department says that new in a much user-friendly way.

required to see the schedules that do not apply to them. It intends the smart design of schedules in a user-friendly manner with a better arrangement, logical flow, and increased scope of pre-filling. It will also facilitate the proper reconciliation of third-party data available with the department visa-vis the data to be reported in the ITR to reduce the compliance burden on the taxpayers," the notification stated.

Under the existing system, there are seven kinds of Income Tax Returns forms - ITR-1 to ITR-7. taxpayers can choose from one of the seven depending on their source of income. new common ITR form would be available in parallel to old forms in ITR-1 and ITR-4 and the assessee belonging to ITRproposed ITR has been designed 1 and ITR-4 categories could choose to file old forms or the

"The taxpayers will not be new, depending on convenience. Taxpayers filing return of income in Forms ITR-2, ITR-3, ITR-5 and ITR-6 would not have an option to file the old forms, once the new common form and related utility are notified," according to the Sandeep Jhunjhunwala, Partner, Nangia Andersen LLP.

As per Jhunjhunwala, the proposed draft of the new ITR form is designed to facilitate suitable reconciliation of thirdparty data available with the Încome-tax Department vis-àvis data to be reported in ITR, to reduce compliance burden on taxpayers.

Common ITR form for all common ITR. Under the taxpayers will have to give basic information and details of accounts. Schedules for computation of income, tax, and a schedule for tax payments will be applicable for all.



VS Hospitals' initiative on breast cancer awareness magnitude of the disease,

Hospitals association with Ethiraj College for Women today formed a"Pink Ribbon" to raise awareness on Breast Cancer. Around 800 students from Ethiraj College for Women stood together carrying a pink umbrella to form a pink ribbon on the Madras University ground at Chetpet.

the **Breast** During Cancer Awareness event held at Chetpet Hospitals'new initiative"Pink India Movement" was launched by the Minister of Health Ma Subramanian the presence of

Chennai, Nov 2: V.M.Muralidharan, Chairman Ethiraj College for Women, Prof. Dr. S. Subramanian, Founder Chairman & Managing Director - VS Group of Hospitals, Prof. Dr. S. Sundar, Medical Director, VS Group of Hospitals and Mr. Muthu Subramanian, Executive Director - VS Group of Hospitals.The Pink India Movement was started to spread awareness about breast cancer among women and propagate the need for early detection and regular screening all through the year.

Speaking at the event, Ma. Subramanian elaborated the breast cancer in younger on

"Breast cancer is one of the most common and aggressive forms of cancer in India andmore than 2 lakh women in India were estimated to have been diagnosed with breast cancer in 2020.One woman gets diagnosed with breast cancer every 4 minutes in India, and one woman dies of breast cancer every 13 minutes. The average age of developing breast cancer has also undergone a significant shift from 50 - 70 years to 30 -50 years. There has been

a recent increase in

Prof. Dr. S. Subramanian, Senior Most Practising Medical Oncologist in the Country and Founder Chairman & Managing Director, VS Group of Hospitalssaid, "Breast cancer accounts for 25% to 32% of all cancers in women in Indian cities and is the second most common cancer in rural areas. Incidence of breast cancer in Chennai is the highest at 42.2 perlakh(age-adjusted rateAAR). Those with a genetic predisposition, have a higher risk of

Mahindra's Farm Equipment records highest tractor sales

Farm Equipment Sector (FES), part of the Mahindra Group, today announced its tractor sales numbers for October 2022.

Hemant Sikka, President said, "We have sold 50539 tractors

Chennai, Nov 2: in the domestic market during Mahindra & Mahindra Ltd.'s October 2022, a growth of 11% over last year. Festive season kept the spirits high and led to very strong momentum in demand for tractors and farm machinery. The recent Government announcement of higher MSP for key Rabi crops,

good moisture content in the soil, high reservoir levels and good progress in sowing for Rabi crops are all positives for continued good demand for tractors in coming months. In the exports market, we have sold 1455 tractors."

India's gold demand hits pre-pandemic levels

Chennai, Nov 2: gold demand reached pre-pandemic levels and has witnessed an annual growth of 14 per cent during the July-September quarter at 191.7 tonnes mainly driven by strong consumer interest, according to a World Gold Council (WGC) report.

According to the 'Gold Demand Trends Q3 2022' report by WGC, the total demand stood at 168 tonnes during the July-September quarter of 2021.

In value terms, gold demand grew by 19 per cent to Rs 85,010 crores during the third quarter of 2022, compared to Rs 71,630 crores in the corresponding period of 2021.

India's total gold demand in the third quarter of 2022 at 191.7 tonnes is a 14 per cent increase over last year, which reflects betterthan-expected performance and strong consumer interest, helping year-to-date demand return to pre-COVID levels, Somasundaram PR, Regional CEO, India, World Gold Council told PTI.

jewellery Meanwhile. total demand in India during the third quarter increased by 17 per cent at 146.2 tonnes, compared to 125.1 tonnes in the same period

Value-wise jewellery demand was up by 22 per cent at Rs 64,860 crore during the quarter under

review, from Rs 53,330 crore in July-September 2021.

"Credit expansion added impetus to this demand, with bank loan growth touching a nine-year high by quarter-end. Recovery in gold jewellery demand was primarily driven by urban India, more specifically southern parts, underpinned by robust economic activities with a 17 per cent y-o-y increase in tonnage terms," Somasundaram noted.

However, he said, rural demand was impacted by seasonal effects (monsoons) and inflation and on the other hand, Indian bar and coin demand also saw a 6 per cent y-o-y improvement to 45.4 tonnes as retail investors responded to gold price drop and weaker equity markets, and festivities around Ganpati and Puja festivals after 2 years of COVID, saw a huge

uplift in consumer sentiment. "Looking ahead, Indian retail investment is likely to continue to benefit from safe-haven demand amid rising interest rates and a weakening rupee. There's optimism in the overall outlook for the rest of the year with weddings and Diwali demand in the fourth quarter, but it is unlikely to match last year's record-breaking performance. Our gold demand estimate for the full year is around 750-800 tonnes similar to last year," he added.

Talking about imports, he said in 2021 the imports stood at 1,003 tonnes and this year, keeping all the ongoing market sentiments in mind, WGC doesn't expect to exceed last year's level.

This year, the country has imported 559 tonnes of gold in the first three quarters, Somasundaram

Meanwhile, gold prices in the country have witnessed a decline of 4 per cent during the second and third quarter, Somasundaram said, adding that the average price of the yellow metal during the April-June period was RS 46,430 per 10 grams (without Customs duty and GST).

The average price during the third quarter was Rs 44,351 per 10 grams, he added.

Investment demand increased by 6 per cent to 45.4 tonnes during the third quarter of 2022, compared to 42.9 tonnes in the same period of last year.

In value terms, gold Investment demand in the third quarter was Rs 20,150 crores, up by 10 per cent from Rs 18,300 crores in the same period last year.

Total gold recycled in India during the third quarter this year was 16 tonnes, which is down by 23 per cent compared to 20.7 tonnes in the corresponding period

TVS sees hike in sales in Oct

TVS Motor Company registered a growth of 2 percent with sales increasing from 355,033 units in October 2021 to 360,288 units in October

two-wheel-Total ers registered sales of 344.630 units in October 2022 as against sales of 341.513 in October 2021. Domestic two-wheeler sales registered growth of 7 percent increasing from 258,777 units in October 2021 to 275,934 units in October 2022.

Motorcycle

units as against sales of 172,361 units in October 2021. Scooter registered a growth of 20 percent with sales increasing from 113,124 units in October 2021 to 135,190 units in October 2022.

"The market sentiments for all our products have been very positive. We are optimistic that the demand in the domestic two-wheeler market will continue," the company said.

continued to garner great

growth of 8,103 units in October 2022 as against sales of 395 units in October 2021. The company's total

exports registered sales of 82,816 units in October 2022 as against sales of 95,191 units in October 2021. Two-wheeler exports registered sales of 68,696 units in October 2022 as against 82,736 units in October 2021.

"In some interna-TVS iQube Electric tional markets, there has been a slowdown due to response from customers, macro-economic factors.

showcasing a strong sales These are predominantly two-wheeler markets and hence we have moderate despatches in these countries," the company said.

> However, the company has seen some retail improvement in these markets in October which will support improved despatches in the coming

The three-wheeler of the company grew by 16 percent registering sales of 15,658 units in October 2022 as against 13,520 units in October

Food Secretary will be the Civil **Supplies Chairman**

Chennai, Nov 2: The Tamil Nadu government has replaced Minister for Food and Civil Supplies R. Sakkarapani with Radhakrishnan, Principal Secretary, Cooperation, Food and Consumer Protection, as the Chairman of the Tamil Nadu Civil Supplies Corporation

(TNCSC). The order was issued on October 21. For about one-and-a-half years. the DMK government followed the practice — started by the AIADMK government in July 2014 — of having the Food Minister as the TNCSC Chairman. In July 2014, the then Food Minister, R. Kamaraj, was made the Chairman, a position held till then by a civil servant, M.P. Nirmala, who was the Food Secretary. This was a

senior civil servants as the head of the TNCSC since its establishment in

Experts say it is a "sensible move" on the part of the government to have put the Secretary of the Department concerned back as the TNCSC Chairman.

Meanwhile, the TNCSC has been going ahead with paddy procurement. So far, nearly eight lakh tonnes have been procured through around 1,500 DPCs. This is about 2.5 lakh tonnes higher than last year's procurement. The procurement is expected to gather speed as the Centre has relaxed moisture content by 2% — from 17% to 19% — for the paddy procured in Thanjavur, Tiruvarur, Mayiladuthurai,

Dollar at Rs. 82.70

Mumbai, Nov 2: The Rupee on eased

by one paisa at 82.70 today against the greenback on rising demand for US Dollar by bankers and importers, dealers at Foreign Exchange

The local unitdeclined on strong Dollar against other world currencies amid weak stock market in early trade.

The Rupee recorded intra days high and low at 82.65 and 82.74 respectively

AdaniConneX boosts India's current digital capabilities region. AdaniConneX's availability.

Chennai, Nov 2: Infrastructure is the core to nation building and the next wave of nationbuilding is on the digital front. AdaniConneX is building a network of data center infrastructure the country augmenting and boosting India's current digital capabilities in a sustainable manner. Its Chennai 1 Data Center is live now.

integrated With an terrestrial fibre global submarine cable connectivity, Chennai emerges as a major data

Chennai, Nov 2:

Company,

general

farmers.

HDFC ERGO General

insurance company of

India, announces the

launch of an innovative

and technology backed

farm yield insurance

This is a first-of-its-

kind insurance solution,

where a satellite based

indexwill be used

across the crop life

cycle from sowing to

harvesting, basis satellite

targeted to the farmers

input company (FIC)

contracts. A threshold

Index value is calculated

for every yield by using

the historical satellite

product

corporate/farm

providelocalised

willprovide

cover

level coverage.

leading

Insurance

policyfor

farm

comprehensive

based data.

The

'Chennai 1' Data center with a total capacity of 33MW (IT load) is strategically positioned to support rising demand in the region.

Located in the SIPCOT IT Park for easier access with redundant power and network connectivity - Chennai 1 is one of the largest Data Center Colocation facilities in the region. Chennai 1 designed to offer robust protection to Infrastructure with layers of security system, with commitment

HDFC ERGO launches Farm

Yield Insurance Policy

specific cropand a remote

available inthe public

domain. The threshold/

benchmark index will

with the actual index

value arrived at by the

reference satellite for

the insured crop, to

determine if the yield

is at loss.Since this

is entirely based on

technology, no manual

survey is required during

the claim assessment of

HDFC ERGO General

Insurance Company, said,

"One of the most direct

ways disasters affect

agriculture is through

significant damage to

the yield. This causes

direct economic loss

to farmers which can

lowerthanexpected

Hiten

then compared

sensing

this crop.

Appointed

99.999%

imaging data of the cascade

mechanism

Kothari.

Actuary.

or

Chennai 1 data center is built with a laser focus

on sustainability and will be powered with up to 100% renewable energy. The facility is also Tamil Nadu's first pre-certified IGBC Platinum Rated of two worlds. data center. AdaniConneX is a 50:50

joint venture between Group EdgeConneX, established with a common goal of developing a 1 GW national data platform to empower Digital India. Group, as India's largest private infrastructure and

entire value chain, even

affecting the growth of

the sector or the entire

national economy.As a

digital first organisation,

the farm yield insurance

cover will provide

to the crops across all

stages of the cropping

requirement of tedious

insurance

without the

energy provider, along with EdgeConneX, a global expert in data center solutions for more than 10 years with 50+ Edge, hyperscale and built-to-suit data centers, is a real coming together

AN ISO 9001:2015 CERTIFIED COMPANY Regd. Off. 171 Mettupalayam Road Coimbatore – 641 043 CIN: L30009TZ1994PLC005568

NOTICE

Pursuant to Regulation 29(1) read with Regulation 47(1)(a) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is Board of Directors of the Company will be held on Thursday, the 10th November, 2022, inter-alia to consider amongst other to approve subjects, the standalone consolidated financial results fo the quarter / half-year ended 30th September, 2022.

Further, the trading window of the Company under the Code of Conduct for the Prevention of Insider Trading pursuant to SEB (Prohibition of Insider Trading Regulations, 2015 as amende ill date, shall remain closed fron 01.10.2022 till 48 hours afte the results are made public or 10.11.2022.

The said information is also available on the website of the Company viz. <u>www.cgvak.com</u> and also on the website of the BSE

imited viz. <u>www.bseindia.com</u> For CG-VAK SOFTWARE AND EXPORTS LIMITED

Harcharan. Company Secretary



manual surveys."

composite

cycle,

SPEL Semiconductor Limited Read, Office: 5 CMDA Industrial Estate, Maraimalai Nagar

(Chennai) 603 209 CIN: L32201TN1984PLC011434

NOTICE

Notice is hereby given that pursuant to Regulation 29 and 47 and other applicable Regulations, if any, of the Securities and Exchange Board of India (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015, a meeting of the Board of Directors will be held on **Monday the 14th day of** November 2022 at the Registered office of the company to consider and take on record the Unaudited Financial Results for the Second Quarter and Half Year ending 30-09-2022.

l Place: Chennai Date: 01-11-2022

For SPEL Semiconductor Limited [D.Balakrishnan] Chief Executive Officer & Director DIN: 02131242

TWENTYFIRST CENTURY MANAGEMENT **SERVICES LIMITED**

CIN: L74210TN1986PLC012791 Regd.Office: No.67, Old No.28-A, Door No.G-3.Eldams Road, Alwarpet, Chennai - 600 018 TELEPHONE +91 44 42030149, FAX +91 44 24328452 WEBSITE: www.tcms.bz: e-mail: Investors@tcms.bz

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29(1) (a) of the SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulations 2015 that a meeting of the Board of Directors of the company will be held on **Thursday, the 10th** November 2022 at 4.00 p.m., inter- alia,

1. To consider and approve the Unaudited Financial Results of the company (Standalone and Consolidated) for the quarter and half year ended 30th

This information is also available on the website of the company at www.tcms.bz and on the website of the Stock Exchange, Mumbai – www.bseindia.com and of National Stock Exchange of India Limited, Mumbai

By Order of the Board For Twentyfirst century management services limited SUNDAR IYER CHIEF EXECUTIVE OFFICER PLACE: CHENNAI DATE: 1st November 2022

PUBLIC NOTICE

My client is intended to purchase the land bearing Plot No. 32, Anandam Nagar, Sholinganallur Village, Chenna 600 119, measuring 1800 sq. ft comprised in survey no. 326/ part, bearing patta no. 19828 As per patta survey number 326/3A1A2B situated at Sholinganallur village. Owned by the owners Mr. S. Babu and Mr. K. Ramachandran they purchased the plot from Mr. K.Balasigamani son of late Kurusami under the sale deed dated 13.10.2014, registered as document no 7969 of 2014, in book 1, in the office of SRO, Neelankarai with duplicate. The duplicate documents no. 7969 of 2014 went missing while taking xerox copy at Neelankarai on 05.09.2022 if any person has any objection / claim / Right / interest in the above said property shall raise their objection or claim over the above said property to me to the following address or contact me in the following mobile number. If any objection claim is not received within 15 days from date of publication of this notice My client will presumed that there is no objection / claim over the above said property and if any objection / claim are received after that will not bind them.

T.Kumaresan, Advocate Mobile: 94440 40809

IN THE COURT OF XXI

ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI

Private Limited Represented

Mr Rahul Kumar

திருவள்ளூர், நவ. 2– ஆவடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற வார்டு குழு பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டார். முதலை மைச்சர்

ஆ்ணைக்கிணங்க உள்ளாட்சிகள் தினத்தை திருவள்ளுர் முன்னிட்டு, மாவட்டம், ஆவடி மாநகராட்சி 🚪 பகுதியில் நடைபெற்ற வார்டு குழு பகுதி சபா கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.(மு.நாசர், மாவட்ட கலெக்டர் ஜான் வர்கீஸ் ஆல்பி டாக்டர் முன்னிலையில் பொதுமக்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டங்களும், வார்டு குழு கூட்டங்களும் நடைபெறுகிறது. மக்களுடைய நீண்ட நாள் இது . தற்பொழுது கோரிக்கையாகும். வார்டு குழுக்களும் பகுதி சபைகளும் திருவள்ளுர் மாவட்டத்தில் IN THE COURT OF

Shajahan, பிறந்த

ஆவடி-600 052

நெ.2/27

HASEENA

பெயர் மாற்றம்

5வது குறுக்கு தெரு, புது <u>ந</u>கர்

நான் இனி AZHAN FATHIMA

BEFORE THE HON'BLE SUB

JUDGE AT PONNERI

O.S.No. 89 of 2021

.....Petitioner/ Plaintiff

Mrs.K.Priya, W/o Mr.Kamalakan

No. 119/9A. 1st Main Road, Kamarai

station, Ennore, Chennai - 600 057.

Krishnamoorthi Nagar, Kodungaiyur

....Respondent/Defendants

namely

In the above suit, the Judge wa

Substituted service to the 2^r

R Balasubramanian, to appear befor

the Hon'ble Court on 16-11-2022 by

Dated at Chennai on this

2nd November 2022.

Counsel for Petitioner/Plainti

மாண்புமிகு ஏழாம் கூடுதல்

நீதிபதி குடும்பநல நீதிமன்றம்

முன்,சென்னை

O.P. எண் 3069 இன் 2022

D/o திரு. கே.ரத்தின சபாபதி,

எண். 10, வீர பாண்டியன் தெரு,

எதிராக

மேற்படி வழக்கின் எதிர் மனுதாரர்

நேரில் ஆஜராவர்த்தற்கு வாய்தா 14.11.2022 தேதியில்

ஏற்பட்டுள்ளது. அன்று காலை

10 மணிக்கு எதிர் மனுதாரர் நீதிமன்றத்தில் நேரில் தவறாது

தவறினால் எதிர் மனுதாரர் மீது

பிறப்பிக்கப்படும். என்ற விபரம்

வாயிலாக தெரிவிக்கப்படுகிறது

மேலும் உத்தரவுகள்

...மனுதாரர்

...எதிர் மனுதாரர்

என்றும்

அறிவிப்பின்

பெரம்பூர், மனுதாரர்

ஆர். மீரா

பெரம்பூர், சென்னை 600 039

திருமதி ஆர். மீரா

திரு. எம். காமராஜ்,

S/o திரு. மாசிலாமணி

சென்னை – 600 099

எண்: 2, வெங்கட சாய் நகர்,

விநாயகபுரம், கொளத்தூர்,

ஆஜராக வேண்டியது

பொது

வயது 52,

அன்று

M/s. P.D. THEYZOVATHI

10.30 am failing which further orde

ill passed in the above suit.

1. Mrs.B.Lakshmi,

V/o Mr.Balakrishnan

2. R.Balasubramanian,

S/o N.Rangasamy Udaiyar No.2/29, Jawahar Street,

eased to "order

Respondent

HASEENA,

முகவரியில்

அழைக்கப்படுகிறேன்

தேதி

பள்ளியான்.

NAHALAHA

ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிக முக்கியமான படியாகும். எனென்றால் நகரப்பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை, பிரச்சனைகளை கவுன்சிலர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெறும். அந்த மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் பிரச்சனைகளை சொல்வதற்காகவும், நீண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் இது

VI ADDL. CITY CIVIL

COURT, CHENNAI.

I.A. No.1, 2 & 3 of 2021

O.S. No.2200 of 2019

T.Shanmugam, S/o.Thangavel,

::: Petitioner/Plaintiff

::: Respondent/Defendant

The above matter came up

before the Hon'ble Court on

22.09.2022 and the Hon'ble

Court was pleased to order

notice to you in IA.Nos.1, 2 &

3 of 2021 in O.S. No.2200 of

2019 returnable by 10.11.2022.

Please take notice of the above

and appear before the Hon'ble Court on 10.11.2022 at 10.30

am, failing which the matter will

Dr.R.Maheswari &

Dr.N.Vijayakumar Counsel for Petitioner/

Plaintiff

BEFORE THE ADDITIONAL

DISTRICT AND SESSIONS

JUDGE IV. PONNERI

E.P. No.212 OF 2021

Registered office At CIN-L65910KL 1192PL006623

IV/470A(old), W638A (New)

Manappuram House Valapac

Through its duly Constituted

DECREE HOLDER

Thrissur -680567, Kerala

Authorised Signatory

Mr M MANIARASAN

BALAJI STREET

JD-3 .BALAJI

KOVIL STREET

CHENGAIANNA

TAMIL NADU -600099

JD -1 YOGANATHAN S

TAMIL NADU -600049

NO 17 GANAGAI AMMAN

LAKSMIPURAM KOLATHUR

JUDGEMENT DEBTORS

In the above matter the Hon'ble ADDITIONAL DISTRICT

AND SESSIONS JUDGE IV

PONNERI has passed order of

Paper Publication for JD1 AND

JD 3 On 13.10.2022 and for

your's presence on 29 11 2022

Hence Be present on the above

said date either personally or

through your counsel, failing

NO 6/18 GROUND FLOOR

RAJAJI NAGAR VILLIVAKKAM

Attorney

M/s. Manapuram Finance

be decided in your absence.

No.4/27-C, Periyar Nagar,

Kuzhumur Village,

Ajay alias Ajaykumar

Producer & Director.

25A, Arcot Salai,

Virugambakkam

Chennai 600092.

No.177/25, Giri Apartments,

Senthurai Taluk

Arivalur District

இன்றைய தினம் இந்த கிராம சபை சில கண்ணீர் வசதி, கழிவு நீர் பிரச்சனை வசதி, போன்ற குறித்து தெரிவித்துள்ளீர்கள். சபை கிராம எடுத்துரைத்த குறைகளையும் உள்வாங்கி உள்ளோம். அவைகளும் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில், ஆவடி மாநகராட்சி மா<u>ந</u>கராட்சி மேயர் உதயகுமார், ஆணையாளர் க.தர்பகராஜ், பணிக்குழு தலைவர் சா.மு. நா.ஆசீம் மண்டல ராஜா, குழு தலைவர்கள் ராஜேந்திரன், வி.அம்மு, என்.ஜோதிலட்சுமி, சு.அமுதா, கே.ரவி, பகுதி சபா தலைவர் மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பொதுமக்கள் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து

ாாணிப்பேட்டை

திருவள்ளூர்

ஆட்சேபனை தினத்திற்க்குள்

கோட்டாட்சியர்,

எடுக்கப்படும்

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம்

கிராமம், திடீர் நகர், நெ. 51/21, விலாசம்

வீட்டில்

மனுதாரா் திரு. எல்.டில்லி த/பெ.லட்சுமண ரெட்டி என்பவா அவரது மகள் D.மாலதி த/பெ. எம்.

டில்லி கடந்த 25.05.1993 தேதி திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி

வட்டம்,காசிநாதபுரம் கிராமத்தில்

பிறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும்

கள்டடாட்சியர், திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து நூவமாக சமாபிக்க வேண்டியது. தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு

பிறப்புச் சான்று வழங்க நடவடிக்கை

IN THE COURT OF

VI SMALL CAUSES

JUDGE AT CHENNAI

M.C.O.P. No, 8349 of 2018

Mr. J.MUTHUKUMARAN.

S/o.N.Jaganathan

1.Mr.ABUTHAHIR

S/o. Abdul Khader

Mr. ABUTHAHIR

S/o.Abdul Khader

Hon'ble VI

17.11.2022.

Therefore,

No. 21, Green Jade

Subermani Street, S.K.Nagar,

Please take notice that in the

above Motor Accident Claim

Petition filed by the petitioner

as against you in which the

Court was pleased to order paper publication to you on

yourselves to be convenient

to appear before the aforesaid

court on 17.11.2022 either in

person or through your counsel

to put forth your objections if any failing which the matter will

M/s. S. SENTHIL

K. SENTHIL KUMAR

BEFORE THE HON'BLE IV

COURT AT CHENNAL I.A.NO.4 OF 2021

IN O.S.NO.4837 OF 2021

C. VISWANATHAN AND THREE

41th STREET, 9TH MAIN ROAD

..PETITIONERS/PLAINTIFFS

OTHERS REPRESENTED BY

MR P SELVARETHINAM

POWER AGENT

K.R. PADMANABAN

NEW DOOR NO.15,

CHENNAL - 600 040

RAVI JAGAN AND

SEVENTEEN OTHERS

OLD DOOR NO AJ-51/3

SON OF LATE

ANNA NAGAR

be decided in your absence.

Porur, Chennai - 600 116

And 2 others.

. இருப்பின்

திருத்தணி

வருவாய் ஆய்வாளர்

திருத்தணி

...Petitioner

...Respondents

(1st Respondent)

Small Causes

make

returnabĺe

kindly

கிருத்தணி

திருத்தணி

வட்டம், பிள்ளாஞ்சி

பயனுள்ளதாக அமையும். IN THE COURT OF HON'BLE ADDL SUB JUDGE AT CHENGALPATTU IA.No:4 of 2022 In I.A.NO: 12 of 2020

> o.S.NO: 40 of 2016 1 Tmt.M.Mahalakshmi, W/o. Manoharan, No 20/14 3rd Street Andavar Nagar, Kodambakkam, Chennai -600 024. 2. Gokulakrishnan, S/o.Manoharan.

(Rep. by their Power agent S.Murugan, S/o. Subramanian) ...Plaintiffs 1,Mr.V.Ramalingam, S/o.Vasudevulu Reddiar, No.480A, GST Road.

Vandalur, Kancheepuram District 2, The President Vandalur Panchyat Office Vandalur, Chennai –600 048 3, The Junior Engineer, TNEB, MMK Complex, GST Road, Vandalur, Chennai –600 048.

-2nd & 3rd Defendants அறிவிப்பு ADVANCE இவ்வழக்கு HEARING HEARING 31.10.2022 அன்று நீதிமன்றத்தில் 1st Defendant திரு. ாமலிங்கம் த/பெ வாசுதேவுலு . ரெட்டியார் து.__. செய்யப்பட்டு, மனுதாக்கல் மனுவை விசாரணைக்கு கொண்ட நீதிமன்றம் த தாங்களில் அனைவரின் ன் வருகைக்காக M.மகாலட்சுமி, க/பெ அதாவது, கோகுலகிருஷ்ணன் த/பெ. மனோகரன், S.முருகன் த/ பெ. சுப்பிரமணியம் (Power Agent), The President, The Junior Engineer ஆகிய தாங்கள் அனைவரும் நேரில் ஆஜராக நீதிமன்றம் 17.11.2022 அன்று விசாரணைக்காக ஒத்தி அன்று ஊல்லு வைக்கப்பட்டுள்ளது என்பதலை இதிவித்துக் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அன்று தவறாமல் நீதிமன்றத்தில் தாங்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கப்படும் என்பதனை

இதன் மூலம் கொள்ளப்படுகிறது. L.Ramu Counsel for 1st Defendant

தெரிவித்துக்

IN THE HIGHT COURT OF **JUDICATURE AT MADRAS** Application No.4232 of 2022

ARB: O.P.SR.NO. 67871 of 2022 (Against the award of Arbitral Tribunal in Case No.

ARB/4 of 2015) 1. Mrs. VEDAVALLI, W/O. LATE J.KUMÁR 2 Mr KRISKNAPRASANTH S/O LATE J KUMAR. 3.RAMESH. S/O LATE J KUMAR ALL ARE RESIDING AT **DOOR NO.13/5** SACHITHANANDAM ST

KOSAPET. CHENNAI - 600 012 PETITIONERS/ RESPONDENTS

1. MR.R.GNANAPRAKASAM, NO.71/2, SASCHITHANANDAM STREET, KOSAPET, CHENNAL - 600 012 2.MRS. G. KALAIVANI NO.71/2, SASCHITHANANDAM

R1-MR R GNANAPRAKASAM, NO.71/2,SASCHITHANANDAM STREET, KOSAPET CHENNAL - 600 012 R2 - MRS. G. KALAIVANI NO.71/2, SASCHITHANANDAM STREET, KOSAPET, CHENNAI - 600 012

டுவென்டிபர்ஸ்ட் செஞ்சுரி மானேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட் CIN: L74210TN1986PLC012791

வு அலுவலகம்: எண். 67, பழைய எண். 28-ஏ, கதவு எண். G-3, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. TELEPHONE +91 44 42030149, FAX +91 44 24328452 Website: www.tcms.bz; e-mail: Investors@tcms.bz

அறிவிப்பு

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் <mark>மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள்</mark> 2019 விதி 29 (1) (ஏ)ன்படி கீழ்க்கண்டவை குறித்து பரிசீலிப்பகற்காக கழ்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டம் வியாழக்கிழமை, 10 நவம்பர், 2022 அன்று மாலை 4.00 **மணிக்கு நடைபெறுகிறது** என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 30 செப்டம்பர், 2022–ல் முடிந்த காலாண்டு மற்றும் அரை ஆண்டுக்கா

கம்பெனியின் (தனியானது மற்றும் ஒருங்கிணைந்தது) தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளித்தல்.

குழுவின் ஆணைப் படி குழுவின் ஆணைப் படி டுவென்டிபர்ஸ்ட் செஞ்சுரி மானேஜ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட்டுக்காச

இடம் : சென்னை

சுந்தர் ஐயர் தேதி : 1 நவம்பர், 2022

COUNSEL FOR PLAINTIFFS NO 138 ADDL LAW CHAMBERS

CHENNAI - 600 104.

எனது மகன், **ரிஸ்வான் அலி** முகமது ரய்யான் அலி 07.09.2013 அன்று பிறந்தார் (பூர்வீக மாவட்டம் னைகாரபாக்) 16/36. நாயர் ஐயா பிள்ளை தெரு கூட்டத்தில் ராயப்பேட்டை. சென்னை கருத்துக்களான |600014 இல் வசிக்கிறார். இனி பேருந்து எதிர்கால் நோக்கத்திற்காக <mark>முகமது ரய்யான் அலி</mark> என்று அழைக்கப்படுவார். பிரச்சனைகள் ரஹ்மான் அலி ரிஸ்வான் அலி கூட்டத்தில் BEFORE THE DISTRICT CONSUMER DISPUTES

REDRESSAL COMMMISION AT CHENNAI (SOUTH) CC/111/2022 JEYANTHI REPRESENTED BY S. SADANANTHAM

...PETITIONER VS SIIMA AQUGUARD MANAGER MOHAMMED

(தந்தை)

பெயர் மாற்றம்

.DEFENDAR NOTICE PLEASE TAKE THAT YOU ARE HEARBY INFORMED THAT THE NEXT HEARING FOR THE CC/111 2022 IS ON 30-11-2022 AT 10 30 AM KINDLY APPEAR THE COURT WITHOUT FAIL.YOU WILL BE HELD EXPARTE ORDER OTHERWISE PLEASE NOTE

S. SADANANTHAM

Council for Petitioner IN THE HIGHT COURT OF JUDICATURE AT MADRAS Application No.4231 of 2022 ARB: O.P.SR.NO.67872 of 2022 (Against the award of Arbitral

Tribunal in Case No. ARB/5 of 2015) 1. Mrs. VEDAVALLI, W/O. LATE J.KUMAR 2 Mr KRISKNAPRASANTH S/O LATE J. KUMAR, 3. RAMESH S/O LATE J KUMAR, ALL ARE RESIDING AT DOOR NO.13/5, SACHITHANANDAM ST, KOSAPET, CHENNAI - 600 012 PETITIONERS/RESPONDENTS

MR.R.G.THANGARAJ DOOR NO.54, CHINNATHAMBI STREET, KOSAPET, CHENNAI - 600 012

MR.R.G.THANGARAJ S/O.LATE R.GAJENDRAN, DOOR NO.54, CHINNATHAMBI STREET, KOSAPET, CHENNAL - 600 012

RESPONDENTS/CLAIMANTS The petitioners have filed the above said application that to condone the delay of 27 days in representing the O.P.SR. No.67872/22 against the award of Arbitral Tribunal in Case No.ARB/5 of 2015 dated 28.04.2021 passed by sole arbitrator Shri G. Raiesh Advocate. After the hearing on 19.10.2022, this Hon'ble Court was pleased to order notice in paper publication to the above said respondent/claimant. The above said application is posted on 21.11.2022 before the High Court of Judicature, Madras at 10.30 a.m, for your appearance You are requested to appearance.
You are requested to appear
either in person or through
counsel before the High Court of
Judicature, Madras on 21.11.2022
at 10.30 a.m. failing which case will be decided and order will be

passed in your absence.

V. MANISEKARAN COUNSEL FOR PLAINTIFFS NO.138, ADDL.

C. VISWANATHAN AND THREE POWER AGENT MR. P. SELVARETHINAM SON OF LATE K.R. PADMANABAN NEW DOOR NO.15, OLD DOOR NO.AJ-51/3 41th STREET, 9TH MAIN ROAD ANNA NAGAR

PLAINTIFFS VS RAVI JAGAN AND SEVENTEEN OTHERS ...DEFENDANTS

W/O MR RAMANILL CHATTERJEE MARUTHI CHANNELS, HOTEL JEWEL COMPLEX SEVEN ROADS JUNCTION KODAIKANNAL, DINDIGUL DISTRICT - 624 101 D7 - MR. R.M. VEERAPPAN S/O.LATE K. RAMANATHAN NO.47, NORTH MADA STREET THIRLÍVOTTIYUR CHENNAI - 600 019 D11 - MR. G. CHANDRASEKAR PARTNER M/S. HAPPY TRADERS PRECIOUS COMPLEX, NEW NO.257, OLD NO.194, SECOND FLOOR, THOUSAND LIGHTS, ANNA SALAI, CHENNAI - 600 006

TOWER, 2ND FLOOR 201, B/1, WESTERN EXPRESS HIGHWAY GOREGAON EAST MUMBAI - 400 063, MAHARASHTRA The plaintiff have filed the above said suit to declare that they are sole and absolute owners of sole and absolute owners of the lumber room bearing Door No.AJ-51, Plot No.2613, 4th Street, 9th Main Road, Anna Nagar, Chennai - 600 040, land comprised in T.S.No,56, Block No.1C, R.3.No.91/1 part which is more fully described in the Schedule-B property and other reliefs, After the hearing on 28.10.2022, this Honsbla Court was pleased to order notice in paper publication to the above said defendants on or before 17.11.2022, The above said case is posted on 24.11.2022 before

> Indira, 54, Raja Rajeshwari Nagar, Kolathur, Chennai-99. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2021 முதல் 31.07.2021 முடிய 01.01.2021 முதல் 31.07.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 14.11.2022 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை=600024 என்றவிலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

BEFORE THE HON'RLE XX ASSISTANT CITY CIVIL **COURT AT CHENNAI** O.S.NO.3718 of 2019

பெயர் மாற்றம்

GIVEN NAME: RUCKMANI

தெரு, இந்திரா நகர், அடையார்,

பிறந்த தேதி: 06/05/1990,

எண். 60/6, 28வது குறுக்கு

சென்னை-600 020, என்ற

முகவரியில் வசிக்கும் நான

SURNAME : ARUN

GIVEN NAME: RUCKMANI

RUCKMANI ARUN PANNEERSELVAM

ஏல அறிவிப்பு

Mahaveer & Co., No.20,

அடகு வணிகர் வசம் நாள் 01.01.2018 முதல் 31.12.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள்

10.11.2022 அன்று காலை 10 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600

024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள்

Manoj Kumar, New No.47, Old No.21/2, Ponniamman Koil

Street, Kotturpuram, Chennai-85.

01.01.2018 முதல் 31.03.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத

பொருட்கள் நாள் 15.11.2022 அன்ற காலை 11 மணியளவில் **நெ**.89/54,

வள்ளலார் தெரு, கோடம்பாக்கம் சென்னை–600024 என்றவிலாசத்தில்

எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர்

அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

Goudiva Mutt Road, Royapettah

Chennai-14. என்ற அடகு வணிக வசம் நாள் 01.01.2020 முதன்

29.09.2021 முடிய காலளவில் அட்கு

மணியளவில் நெ.89/54, **வள்ளலா**ர்

தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600

024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

Sangeetha, 188, Sunder Street,

Thiruvallieswar Nagar, Chennai-

40. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020 முதல் 29.09.2021 முடிய

து 29.09.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும்

பொருட்கள் நாள் 14.11.2022 அன்று

மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை–600024 என்றவிலாசத்தில்

எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சிய

Vijaya & Co., 30, Egmore High Road, Egmore, Chennai-8. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2019

அடகு வண்கா வசம நாள பாப்பட்ட முதல் 19.09.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 11.11.2022 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலாக

தெரு,கோடம்பாக்கம், சென்னை–600

தாலுக்கா, வட்டாட்சியர் துணை வட்டாட்சியர்

மீட்கப்படாத பொரு 14.11.2022 அன்று

தாலுக்கா, வட்டாட்சியர்

தாலுக்கா, வட்டாட்சியர் முன்னிலையில்,

ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

R.Rameshchand Jain 21, M.P.M.

Street, Vyasarpadi, Chennai-39. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2018 முதல் 09.09.2021 முடிய

காலள்வில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத

காலங்கடந்தும் மீடகப்படாத பொருட்கள் நாள் 15.11.2022 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம்,

சென்னை-60024 என்றவிலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர்

அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

Pushpa, 31/45, Gangaiamman

Koil Street, Velachery, Chennai-42 என்ற அடகு வணிகர் வசம் நாள்

01.01.2020 முதல் 31.08.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத

காலங்கடந்தும் மீடகப்படாத பொருட்கள் நான் 10.11.2022 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை=600024 என்றவிலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர்

ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

S.S.D.Maroti, 3/5, L.B.Road, Thiruvanmiyur, Chennai-41. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020

அடகு வண்கா வசம் நாள் 01.01.2020 முதல் 30.09.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 15.11.2022 அன்று மாலை 3 மணியளவில் நெ.89/54, வள்ளலார்

தெரு, கோடம்பாக்கம். சென்னை – 600

024 என்ற விலாசத்தில் எழும்பூர் தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது

துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா

ஆக்**ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

துணை வட்டாட்சியர் முன்னிலையில், பாஃப்னா

முன்னிலையில், பாஃ ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

ஆக்ஷீனியர்ஸ் எலம் போடுவார்

முன்னிலையில்,

M.Gyanchand

Naickamar

Mambalam.

என்ற விலாசத்தில் எழும்பூர்

Street

அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020

முதல் 30.06.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும்

மணியளவில் நெ.89/54. வள்ளலா

தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்

Chennai-33 என்ற

பொருட்கள் நாள் வுன்று மாலை 3

முன்னிலையில், பாஃப்ன

துணை

ஆக்ஷீனியா்ஸ் ஏலம் போடுவாா்

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

துணை வட்டாட்சியர்

காலளவில்

Bankers

காலங்கடந்துர்

அவர்கள்

வட்டாட்சியர்

அவர்கள்

West

பாஃப்னா

பொருட்கள் நாள்

அன்று காலை

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

K.Madanlal

வைக்கப்பட்டு

மீட்கப்படாத

10.11.2022

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

பாஃப்ன

_____ முன்னிலையில்

என்ற அடகு வணிகர்

Kalmandapam

Royapuram, Chennai-13.

என்று அழைக்கப்படுகிளேன்.

இனி New Name

Fast

OLD NAME

SUR NAME: ARUN

PANNEERSELVAM

Mr. M.S. Arun No. 73, Subbu Pillai Thottam, T. Nagar, Chennai - 17 The Plaintiff herein filed the

above Suit Under Order 37 Rule

1 and 2 of C.P.C. for recovery of money along with costs The Hon'ble XX Assistant City Civil Court Judge, Chennai ordered publication against the Defendant herein returnable by 04.11.2022 So. make it convenient to be present before the above said court on 04.11.2022 at 10.15 A.M., either in person or through your authorized representative to make your objections any, otherwise the above suit will be heard in your absence and appropriate orders will be passed on merits

NATTARAJAN GOPINATH

O.S.No. 8280 of 2019 M/s. Paceman Finance India State Bank of India

Having registered Office At CRESCENT COURT, Suit No. 21, 3rd Floor, No. 963 Poonamallee High Road, Chennai - 600 084

Plaintiff S.Lakshrni W/o. A.Venkatesan Residing at No. 93/40,Indira Complex, Kodambakkarn Road, West Marnbalam, Chennai - 600 033.

Madam, It is informed that the above plaintiff has filed a suit for recovery of money against you and the Hon'ble Court was pleased to order notice to you 23.09.2022 returnable 09.11.2022 Please take notice and appear before the court on 09.11.2022 and file your objections if any , failing which the suit will be decided exparte

> D. RAJENDRAN Counsel for Plaintiff

எனது கட்சிக்காரர் கருதுவார், அதற்குப் பிறகு ஏதேனும் ஆட்சேபனை உரிமைகோரல் பெறப்பட்டால், அவை எங்கள் கட்சிக்காரரரை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

> டி.குமரேசன், வழக்கறிஞர், **அலைபேசி: 94440 4**0809

பொது அறிவிப்பு அசல் ஆவணங்கள் காணவில்லை

சென்னை–600045, தாம்பரம் 3வது தெரு, பழைய ஸ்டேட் பாங்க காலனி அடுக்கு குடியிருப்பு சாய் கிருபா பிளாட்ஸ், எண்.ஏ.ஜி.1ல் வசிப்பவருமா

1) என் பெயரில் தாம்பரம் கிராம சர்வே எண்ணில் 275/2பி யில் கட்டப்பட்ட

ழைய ஸ்டேட் பாங்க காலனி, சாய் கிருபா அடுக்கு குடியிருப்பில் 372 விற்கிரைய ஆவண எண்.4621/2014 மற்றும்

2) அந்த அடுக்கு மாடி குடியிருப்பினை கட்டுவதற்காக தாம்பரத்தில் உள்ள கருடா பில்டா்ஸ் நிறுவனத்துடன் நான் செய்து கொண்ட கட்டுமான ஒப்பந்த பத்திரம் தாம்பரம் சாா்பதிவகத்தில் 12.06.2014 நாளிட்ட ஆவண ண்.4620/2014.

மேற்படி ஆவணங்களை யாரேனும் கண்டுபிடிக்கும் பட்சத்தில் அவற்றினை மேற்கூறிய விலாசத்தில் உள்ள எனக்கோ அல்லது எனது தொலைபேசி எண் 98410 49177ல் தொடர்பு கொண்டோ ஒப்படைக்குமாறு

எண்.ஏ.ஜி.1, சாய் கிருபா பிளாட்ஸ்

. கைபேசி எண்: 98410 4917

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண்.359/2022

தொடர்பான மனுவில் 20.12.2009 அன்று இறந்த போன R.நாகலட்சுமி (எ) நாகலட்சுமி சிதம்பரம் அவர்களின் பங்கு பத்திரங்கள் தொடர்பான வாரிசுரிமை கோரும் மனு

ஆர்.பிளாக், 35/12, 16வது தெரு, அண்ணா நகர்,சென்னை–600 040 2) பூர்ணா ராஜன், க/பெ.S. வெங்கடராஜன் ஆர்.பிளாக், 35/12, 16வது தெரு, அண்ணா நகர்,சென்னை–600 040

– எதிர்மனுதாரர் – எதிர்மனுதாரர்
சென்னை – 600 040, அண்ணா நகர், 16வது தெரு, R35, பிளாட் 3831
என்ற முகவரியில் வசித்து வந்து கடந்த 20.12.2009 அன்று இறந்து போன
R.நாகலட்சுமி (எ) நாகலட்சுமி சிதம்பரம் அவர்களின் பங்கு பத்திரங்கள்
தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 06.12.2022
அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின்
பங்கு பத்திரங்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும்
தங்களுக்கு தக்கதென கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமை சான்றிதழ்
வழங்கப்படுவதற்கு முன் [proiginalsidemtho@gmail.com என்கிற மின்னஞ்சல்
முகவரியில் தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு
இதன் மூலம் அறிவிக்கப்படுகிறர்கள்.
2022ம் அணிவு அக்டோபர் மாகம் 31ந் கேகி சென்னையில்

எஸ் பாலகப்பிரமணியன்

உப்பலபு சுரேஷ்குமார் உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு– உயர்நீதிமன்றம்

– மனுதாரர்கள்



மெகாசாப்ட் லிமிடெட்

CIN: L24100TN1999PLC042730, பதிது அலுவலகம்: கூர்க்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை, இந்தியா-600 004.

MEGASOFT கார்ப்பரேட் அலுவலகம்: முதல் தளம், பிளாக் – 3, மை ஹோம் ஹப்,

மாதாபூர், ஐதராபாத் – 500 081. தெலுங்கானா, இந்தியா Phone: +91-44-24616768 Fax: +91-44-24617810, Email: investors@megasoft.com Website : www.megasoft.com படிவம் எண். INC-26 ் (கம்பெனிகள் (உருவாக்கம்) விதிகள் 2014, விதி 30ன்படி)

கம்பெனியின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு செய்தித்தாளில் விளம்பரம் மத்திய அரசு முன்பாக, மாண்பமை மண்டல இயக்குனர், கம்பெனி

விவகாரங்கள் துறை அமைச்சகம், தென் மண்டலம், சென்னை கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 13 துணைப்பிரிவு (4) மற்றும் கம்பெனிகள் (உருவாக்கம்) விதிகள் 2014 விதி 30 துணை விதி (5)

பிரிவு (a)ன் விஷயத்தில் மற்றும் M/s**. மெகாசாப்ட் லிமிடெட்** விஷயத்தில்,

(CIN- L24100TN1999PLC042730) பதிவு அலுவலகம், எண். 85, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை–600004.

06.10.2022 தேதியிட்ட தபால் வாக்கெடுப்பு முடிவு மூலம் நிறைவேற்றப்பட்டு 07.10.2022 அன்று அறிவிக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் அடிப்படையில், கம்பெனியின் பதிவு அலுவலகத்தை '<mark>'தமிழ்நாடு மாநிலத்திலிருந்து</mark> தெலுங்கானா மாநிலத்திற்கு" மாற்றுவதற்காக கம்பெனியின் மெமோரண்டம் ஆப் அசோசியேஷனில் மாற்றம் செய்வதை உறுதி செய்ய கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 13ன் கீழ் மத்திய அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய கம்பெனி திட்டமிட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனியின் பதிவு அலுவலகத்தை மாற்றும் திட்டத்தினால் எவரது நலமேனும் பாதிக்கப்படுவதாக கருதுவாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும் எதிர்ப்பதற்கானகாரணத்தை அபிடவிட்டுடன் இணைத்து எம்சிஏ—21 போர்டல் (www.mca.gov.in)க்கு முதலீட்டாளர் புகார் படிவம் மூலமாகவோ அல்லது மண்டல இயக்குனர், கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகம், தென் மண்டலம், 5வது தளம், சாஸ்திரி பவன், 26 ஹாடோஸ் சாலை, சென்னை– 600 006 தமிழ்நாடு, இந்தியா அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ இந்த அறிவிப்பு வெளியான பதினான்கு நாட்களுக்குள் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை கீழ்க்குறிப்பிட்ட முகவரியில் உள்ள

மனுதாரர் கம்பெனியின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பதிவு அலுவலகம் முகவரி: எண். 85, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை–600004,

தமிழ்நாடு, இந்தியா மெகாசாப்ட் லிமிடெட் சார்பாச

> ஒப்பம்/-சுனில் குமார் கலிதிண்டி நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ (DIN: 02344343)

தேதி: 01.11.2022 இடம்: ஐதராபாத்

...Plaintiff Vs M.S. Arun Defendant

Counsel for Plaintiff

பொது அறிவிப்பு

ாங்கள் கட்சிக்காரர்மனை எண். 32, ஆனந்தம் நகர், சோழிங்கநல்லூர்கிராமம் சென்னை 600 119ல் உள்ள 1800 சதுர அடி நிலம் சர்வே எண். 326/பகுதி பட்டா எண். 19828, பட்டா சர்வே எண் 326/3A1A2B சோழிங்கநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள நிலத்தை அதன் உரிமையாளர்களான திர எஸ். பாபு மற்றும் திரு. கே.ராமச்சந்திரன் ஆகியோரிடமிருந்து வாங் உத்தேசித்துள்ளார். அவர்கள் அந்த மனையை மறைந்த குருசாமியின் மகன் திரு.கே.பாலசிகாமணியிடமிருந்து 13.10.2014 தேதியிட்ட விற்பனைப் பத்திரம், நீலாங்கரை எஸ்ஆர்ஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவண எண். 7969 ஆப் 2014, புத்தகம்–1ன் கீழ் நகலுடன் வாங்கி உள்ளனர். 05.09.2022 அன்று நகல் ஆவணங்கள் எண். 7969 ஆப் 2014ஐ நீலாங்கரையில் ஜெராக்ஸ் நகல் எடுக்கும்போது காணாமல் போய்விட்டது. நலாங்கரையால எஜராகஸ் நகல எடுக்கும்போத் காணாயல் சபாபட்ட உது. மேலே கூறப்பட்ட சொத்தில் ஏதேனும் ஆட்சேபணை/உரிமைகோரல்/ உரிமை/பாத்தியதை இருந்தால், பின்வரும் முகவரிக்கு என்னிடம் தங்கள் ஆட்சேபனை அல்லது கோரிக்கையை தெரிவிக்க வேண்டும் அல்லது பின்வரும் மொபைல் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஏதேனும் ஆட்சேபணை, உரிமைகோரல் பெறப்படாவிட்டால். மேலே கூறப்பட் சொத்தின் மீது எந்த ஆட்சேபனை / உரிமைகோரல் இல்லை என்று

அடுக்கு சூடியிருப்பு சாய கிருபா பிளாட்ஸ், எண்.ஏ.ஜி.1ல் வசிப்பவருமான திரு. ஆர்.வி.சுதாகர் (ஆதார் அட்டை 9219 7182 2628) 44 வயதுடைய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்: 16.10.2022 அன்று கீழே குறிப்பிட்டுள்ள 2 ஆவணங்களை தாம்பரம் நேஷனல் தியேட்டர் எதிரில் இருந்த தேநீர் கடையில் நான் தொலைத்த

சதுர் அடி பிரிபடாத பாகம் கொண்ட எப்.1 குடியிருப்புக்கான என் பெயரில் விற்கிரையம் செய்யப்பட்ட தாம்பரம் சார்பதிவக 12.6.2014 நாளிட்ட

இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

3வது தெரு, பழைய ஸ்டேட் பாங்க காலனி மேற்கு தாம்பரம், சென்னை–600 045

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX/192

1) S. சிதம்பரம், த/பெ. (லேட்)N. சங்கர் ஐயர்

எது. 3) காந்திமதி சீனிவாசன் (எ) அகிலா சீனிவாசன் க/பெ.V. சீனிவாசன் , BIK.37, சிமை தெரு, 4,

ழல்ய அறுவகைப்படுவறாள்கள். 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ந் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

ஆர்.ராஜேஷ், எஸ்.விஜயானந்த் மனுதாரக்களின் வழக்கறிஞர்கள் மனுதாராகனை உ நெ.49, சட்ட அறைகள் சென்னை உயர்நீதிமன்ற கட்டிடங்கள் சென்னை– 600 104

சென்னை–600072, எண்.21, நேரு தெரு, சார்லஸ் நகர், பட்டாபிராமில் வசிக்கும் எனது கட்சிக்காரர் Ms.பத்மினி, த/பெ. லேட் திரு. சீனிவாசன் அவர்ளுக்கு சொந்தமான சொத்தானது கதவு எண்.21, நேரு தெரு, சார்லஸ் நகர், தண்டுரை கிராமம், பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய சர்வே எண்.366/2C, பட்டாப்படி சர்வே எண்.366/2C2க்கு விஸ்தீரணம் 4208.25 சதுர அடி கொண்ட மறைம் மேற்படி மணையில் நடித்தில் அடிக்கும் இதுக்கும் இத அடங்கிய வீட்டிற்கும் சொந்தமான மூல ஆவணத்தை எனது கட்சிக்காரர் தொலைத்து விட்டார். அசல் ஆவணமான 1) அசல் விக்கிரைய ஆவணம் தேதி து வகைசைத்து வட்டார். அசல ஆவண்டியன் 1) அசல வகைக்கும் ஆந்தமல்லி, 2) அசல் விடுதலை ஆவணம் தேதி 09.01.2003 ஆவண எண். 25/2003 சார்பதிவாளல் அலுவலகம் ஆவடி, மேற்கண்ட ஆவணத்தை யாரேனும் தன் கை வசம் வைத்திருந்தாலோ, அல்லது கண்டெடுத்தாலோ இந்த அறிவிப்பு வெளியான 7 தினங்களுக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

> Advocate, No.43/11 Srinivasaperumal Koil 1st Street Thiruvottiyur, Chennai–600 019 Mobile No.: 98410 18689 E-Mail: r.rameshchander@gmail.com

கம்பெனியின் இணைய தளம் www.tcms.bz மற்றும் மும்பை ஸ்டாக் எக்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் 。 இந்தியா, மும்பை இணையதளம் www.nseindia.comல் இந்த அறிவிப்பு உள்ளது.

ஒப்பம்/

which the matter will be decided in your absence A.DAMODARAN LAW FIRM Advocate Counsel for Petitioner/ Decree Holder பொது அறிவிப்பு

STREET, KOSAPET, CHENNAI - 600 012 மேற்படி ஆவணத்தை யாரேனும் தன் கைவசம் வைத்திருந்து, எனது கட்சிக்காரருக்கு வில்லங்கம் ஏற்படுத்தினாலோ அல்லது தவறாக நடக்க முயன்றாலோ அதற்கு எனது கட்சிக்காரர் எவ்வகையிலும் பொறுப்பாக R.RAMESH CHANDER

RESPONDENTS/CLAIMANTS The petitioners have filed above said application that to condone the delay of 29 days in representing the O.P.SR. No.67871/22 against the award of Arbitral Tribunal in Case No.ARB/4 of 2015 dated 28.04.2021 passed by sole arbitrator Shri G. Rajesh, Advocate After the hearing on 19 10 2022, this Hon'ble Court was pleased to order notice in paper publication to the above respondent/claimant. The above said application is posted on 21.11.2022 before the High Court of Judicature, Madras at 10.30 a.m. for your

order will be passed in your absence. V. MANISEKARAN HIGH COURT BUILDINGS.

appearance. You are requested

to appear either in person or

through counsel before the High

Court of Judicature, Madras on

21 11 2022 at 10 30 a.m. failing

which case will be decided and

COUNSEL FOR PLAINTIFFS NO.138, ADDL LAW CHAMBERS HIGH COURT BUILDINGS, CHENNAI - 600 104.

...RESPONDENTS/ DEFENDANTS R8 - G MURUGA CHIDAMBARAM S/o. A. Ganapathy and Partner of M/s Happy Traders No.6/9, 4th Street, New Colony Adambakkam Chennai - 600 088 R9 - R. ALAGUPANDI S/o. K. Ramasamy Pillai Bense Flats. No.17/7 Mallalappan Street R.A. Puram Chennai - 600028

R12 - STANDARD CHARTERED BANK Standard Chartered Tower, 2nd Floor 201, B/1, Western Express Highway Goregaon East Mumbai - 400 063 Maharashtra The petitioners have filed the above said petition to grant an interim injunction against you in respect of petition schedule property. After the hearing on 28.10.2022, this Hon'ble Court was pleased to order notice in paper publication to the above said respondents on or before 17.11.2022. The above said case is posted on 24.11.2022 before the Honible IV Additional City Civil Court, Chennai at 10.30 a.m. for your appearance. You are requested to appear either in person or through counsel before the Hon'ble IV Additional City Civil Court, Chennai on 24.11.2022 at 10.30 a.m. failing

absence. V. MANISEKARAN

which case will be decided and

order will be passed in your

LAW CHAMBERS HIGH COURT BUILDINGS, CHENNAI - 600 104. BEFORE THE HON'BLE IV ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI O.S.NO.4837 OF 2021 Shanthi & Co., 20/52, East Kalmandapam Road, Royapuram, Chennai-13. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2018 முதல் 31.12.2020 முடிய காலளவில் முதல் 31.12.2020 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 10.11.2022 அன்று மாலை 3 மணியாவில் நெ.89/54, வள்ளலார் தெரு,கோடம்பாக்கம்,சென்னை–600

CHENNAI - 600 040

D2 - MRS. MALA JAGAN @ MALA CHATTERJEE

D12 - STANDARD CHARTERED BANK STANDARD CHARTERED the Hon'ble IV Additional City Civil Court, Chennai at 10.30 a.m. for your appearance. You are requested to appear either in person or through counsel before the Honible IV Additional City Civil Court, Chennal on 24.11.2022 at 10.30 a.m. failing which case will be decided and order will be

passed in your absence.

V. MANISEKARAN COUNSEL FOR PLAINTIFFS NO.138, ADDL. LAW CHAMBERS HIGH COURT BUILDINGS, CHENNAI - 600 104.